

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය අති විශේෂ ඩීලංග්කස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්තමානප් පත්තිරිකා අති බිසෙස්මානතු

අංක 2088/59 - 2018 සැප්තැම්බර 14 මස 14 වැනි සිකුරාදා - 2018.09.14

2088/59 ஆம் இலக்கம் - 2018 ஆம் ஆண்டு செத்தெழுப்பார் மாதம் 14 ஆந்திக்கு வெள்ளிக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர் வரிச் சட்டம்

2018 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கு, பெறுமதிசேர் வரிச் சட்டத்தினால் (திருத்தம்) கடைசியாகத் திருத்தப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கு, பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 58அ ஆம் பிரிவின் (1) ஆம், (3) ஆம் உட்பிரிவுகளின் கீழ், எனக்குரித்துளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் திசாநாயக்க முதியான்சலாகே வலித் ஜவன் திசாநாயக்க ஆகிய நான், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறு சுற்றுலாப் பிரயாணிகள் பெறுமதிசேர் வரி மீளிப்புத் திட்டம் (TVRS) தொடர்பில் பின்வருவனவற்றினை விதித்துரைத்து இந்த அறிவித்தலினை விடுக்கின்றேன்.

- (i) (1) ஆம் உட்பிரிவின் விடயம் (இ) இன் கீழ் எவ்ரேனும் சுற்றுலாப் பிரயாணிக்கான விலைப்பட்டியல் ;

(ii) (3) ஆம் உட்பிரிவின் விடயம் (இ) இன் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட சில்லறை வியாபாரியொருவரினைப் பதிவுசெய்வதற்கான நிபந்தனைகள்.

டி. எல். எம். ஐ. திசாநாயக்க,

உள்நாட்டு இறைவரித் தினைக்களம்,

കൊമ്മപ്പ് 02,

2018, ಚೆತ್ತಹೆಮ್ಪರ್ 13.



2A I கொட்டு : (I) தேங்கை - திருமதி பெறுமதிசேர் வரி மீளிப்புத் திட்டத்தின் (TVRS) தொழிற்பாடு
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2018.09.14

அட்டவணை

சுற்றுலாப் பயணிகளின் பெறுமதிசேர் வரி மீளிப்புத் திட்டத்தின் (TVRS) தொழிற்பாடு

பகுதி I - உட்பிரிவு (1) இன் விடயம் (இ) இன் கீழ் எவ்வளவும் சுற்றுலாப் பிரயாணிக்கான விற்பனைச் சிட்டை (TVR) :

அதிகாரமளிக்கப்பட்ட சில்லறை வியாபாரியானவர், ஆணையாளர் நாயகத்தினால் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்டவரினால் தொடர் ஒழுங்கில் மூன்று பிரதிகளினைக் கொண்டதாக சுற்றுலாப் பிரயாணி பெசேவ மீளிப்பு விலை விபரப் பட்டியலை (TVRI) வழங்கப்படுவார். சுற்றுலாப் பிரயாணி பெசேவ மீளிப்பு விலைவிபரப் பட்டியலைக் (TVRI) கொண்ட புத்தகமானது 50 விலைவிபரப் பட்டியல்களினைக் கொண்டிருக்கும்.

அதிகாரமளிக்கப்பட்ட சில்லறை வியாபாரியானவர், சுற்றுலாப் பிரயாணியின் விசா வகை, விசா காலப்பகுதி மற்றும் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கை போன்ற குறித்த சுற்றுலாப் பிரயாணியின் தகுதி நிலையினை உறுதிப்படுத்தியதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட பெறுமதிக்குக் குறையாமல் எவ்வளவும் சுற்றுலாப் பிரயாணியினால் கொர்வனவு செய்யப்படும் பொருட்களின் வரி விதிக்கத்தக்க பெறுமதி மற்றும் அவரின் கோரிக்கையின் அடிப்படையில் சுற்றுலாப் பிரயாணி ஒருவருக்கு சுற்றுலாப் பிரயாணி பெசேவ மீளிப்பு விலைவிபரப் பட்டியலை (TVRI) வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.

பகுதி II - உட்பிரிவு (3) இன் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரினைப் பதிவுசெய்வதற்கான நிபந்தனைகள் :

- (i) அதிகாரமளிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் தகுதிநிலையினைக் கோருகின்ற எவ்வளவும் ஆன் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு பதிவுசெய்யப்பட்ட ஆளாக இருக்கல்.
- (ii) அத்தகைய ஆன் அவரின் வியாபாரத் தளத்தில் இருக்கின்ற விலக்களிப்புப் பெற்ற பொருட்களின் அட்டவணையைக் காட்சிப்படுத்துதல் வேண்டும்.